

ப்ராம்ப்ட்டன் நகரம், பஞ்சாபி சமூக சுகாதார சேவைகள் அமைப்பினர் மற்றும் பைக் ப்ராம்ப்ட்டன் (Bike Brampton) ஆகியோர் இணைந்து டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பைக் ஹப்- ஐத் திறந்தனர்.

ப்ராம்ப்ட்டன், ON (August 25, 2022) – கடந்த வாரத்தில், தனது கூட்டாளிகளான பஞ்சாபி சமூக சுகாதார சேவை அமைப்பு (PCHS) மற்றும் பைக் ப்ராம்ப்ட்டன் ஆகியோருடன் இணைந்து ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம், டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பைக் ஹப்-ஐத் திறந்தது; இது பாதுகாப்பாக மிதிவண்டி ஓட்டுவது பற்றி விளம்பரம் செய்யவும் அதனை ஆதரிப்பதற்குமேயாகும்; இந்த இயக்கத்தின் பெயர்: டிஃபரண்ட் ஸ்போக்ஸ் (Different Spokes).

ப்ராம்ப்ட்டன் ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாகும், மேலும் தெருக்களை உபயோகிக்கின்ற அனைவருக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை உருவாக்குவதற்கும், சுறுசுறுப்பான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் நகரம் அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. மார்ச் 2, 2022 அன்று நடந்த கூட்டத்தில், 8 நெல்சன் மேற்கு வீதி, யூனிட் 104 இல் அமைந்துள்ள, நகரத்திற்குச் சொந்தமான, ப்ராம்ப்ட்டன் பைக் ஹப்-ஐ இயக்க, PCHS உடன் குறுகிய கால குத்தகையை மேற்கொள்ளுமாறு, ப்ராம்ப்ட்டன் நகர சபையானது தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியது. இந்த பைக் ஹப் ஆனது ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்கின்ற தனித்துவமான கூட்டு சேர்தலுக்கு ஒரு கிரியா ஊக்கி போல செயல்படும்.

டிஃபரண்ட் ஸ்போக்ஸ் (Different Spokes) என்பது அடித்தள வேர் போன்ற, சமூகம் வழிநடத்துகின்ற மையமாகும், இது ப்ராம்ப்ட்டனில் பாதுகாப்பாக மிதிவண்டி ஓட்டுதல் பற்றி விளம்பரம் செய்யும்; மற்றும் ஆலோசனை வழங்கும், ஊக்குவிக்கும் மற்றும் பரிந்துரைக்கும். இந்த டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பைக் ஹப் -இல், PCHS செய்யவிருப்பவை:

- மிதிவண்டி பழுதுபார்த்தலுக்கு உதவுதல், மறுசீரமைக்கப்பட்ட மிதிவண்டிகள் மற்றும் பாகங்கள் மறுவிற்பனை தொடர்பான சேவைகளை வழங்குதல்;
- ப்ராம்ப்ட்டனில் பாதுகாப்புடன் மிதிவண்டி சவாரி செய்தலை, சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவித்தல், விளம்பரம் செய்தல் மற்றும் ஆலோசனையளித்தல்;
- மறுசீரமைக்கப்பட்ட மிதிவண்டிகளை விற்பனை செய்தல் மற்றும் வாடகைக்கு விடுவதற்கு உதவுதல்;

- மிதிவண்டி ஓட்டுவதில் ஆர்வமுள்ள எவருக்கும் சமூக வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை வழங்குதல்; மற்றும்
- ஆரோக்கியமான சமூகங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல்.

ப்ராம்ப்ட்டன் நகரம் 'மக்களுக்கான தெருக்களை' தொடர்ச்சியாக உருவாக்கி வருவதுடன், சுறுசுறுப்பான போக்குவரத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆண்டில், நகர நிர்வாகமானது, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயணம், நெடிய நடைப்பயணம் ஆகியவற்றுக்கான தற்போது இருக்கின்ற செயல்பாடுமிக்க 530 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட நெட்வொர்க் உள்கட்டமைப்புடன், புதிதாக 30 கிலோமீட்டர் தூரத்திற்கான மிதிவண்டி ஓட்டுவதற்கும் நடைப்பயிற்சிக்குமான பாதையை சேர்க்கிறது.

ப்ராம்ப்ட்டனில் மிதிவண்டி ஓட்டுதல் பற்றி இன்னும் அறிய [இங்கு](#) வரவும் மற்றும் ப்ராம்ப்ட்டனில் செயல்பாடு மிக்க போக்குவரத்து பற்றி அறிய [இங்கு](#) வரவும்.

அறிஞர் கூற்றுக்கள்

"ப்ராம்ப்ட்டன் ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாகும், மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் , அதனைக் கற்பித்தல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுறுசுறுப்பான நடமாட்டம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் மூலம் ஓட்டுமொத்த மனநலத்தை மேம்படுத்த உதவி செய்து, எங்கள் சமூகத்தின் தேவைகளை ஆதரிப்பதில் நாங்கள் அர்ப்பணிப்பு கொண்டுள்ளோம். டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனில் உள்ள டிஃப்ரண்ட் ஸ்ப்போக்ஸ் மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு ஆதரவு தருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது இப்பகுதிக்கு ஒரு வரவேற்கத்தக்க கூடுதல் வசதியாகும், மேலும் எங்களின் ஏற்கனவே விரிவடைந்துள்ள, செயல்பாட்டில் உள்ள, போக்குவரத்து நெட்வொர்க்கை மேம்படுத்த இது உதவும்".

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"ப்ராம்ப்ட்டன் பைக் ஹப் என்பது டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனுக்கு சிறந்ததொரு கூடுதல் வசதியமைப்பாகும். டிஃப்ரண்ட் ஸ்ப்போக்ஸ் என்பது, மிதிவண்டி சவாரி செய்பவர்களுக்கான சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், புதிதாக மிதிவண்டி ஓட்ட முயலும் எல்லா வயதினருக்கும் கற்றுக் கொடுப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் உதவும். எங்கள் நகரத்தில் இந்த கூட்டாண்மையைக் காண்பதில் நான் பரவசமைடைகிறேன்; மேலும் PCHS வழங்கவிருக்கும் கற்பித்தல் அறிவைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ப்ராம்ப்ட்டனின் அழகான மற்றும் இயற்கையான பாதைகளில் மிதிவண்டி சவாரிசெய்து மகிழுமாறும் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன்."

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4, தலைவர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக் குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரில், செயல்பாடு மிக்க போக்குவரத்து வசதியைக் கருத்தில் கொண்டு மக்களுக்கான தெருக்களை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை பாவனையை உயர்த்துவதற்கும் நமது குடியிருப்பாளர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்கும் நகரம் முழுவதும் உள்ள கூட்டாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றியபடி இருப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர் பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca